

அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்,
உப்பிலிபாளையம், கோயம்புத்தூர்

மாநபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மகத்தான துஆக்கள்

1.கண் திருஷ்டி நீங்க.. முதலில் அல்ஹம்து ஒதி கிதை ஊதினால்திருஷ்டி நீங்கும்

اَللّٰهُمَّ اِذْهَبْ حَرَّهَا وَبَرِّدْهَا وَصَبِّهَا

அல்லாஹும் இத்ஹப் ஹர்ரஹா வ பர்தஹா வ சப்பஹா

2.நோய் விசாரிக்கும் போது

اَسْأَلُ اللهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ اَنْ يَّشْفِيَنِيْ

அஸ்அலுல்லாஹல் அலீம் ரப்பல் அர்ஷில் அலீம் அய்யஷ்ஃபீக

3.உடல் நிலை சரியில்லாதவரை கண்டால்

اَللّٰهُمَّ رَبَّ النَّاسِ اِذْهَبِ الْبَاسَ اشْفِنِيْ اَنْتَ الشَّافِي لَا شِفَاءَ اِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سُقْمًا

அல்லாஹும் ரப்பனாசி அத்ஹரில் பஃஸ இஷ்வி அந்த ஷஃபி லாஷிபாஉன் இல்லா
ஷிபாவுக ஷிஃபாவன் லா யுகாதிரு ஸுகமா....

4. காய்ச்சல் நீங்க.. முன் பின் 11 முறை ஸலவாத்து ஒதி கிதை ஒதவும்

بِسْمِ اللهِ الْكَبِيْرِ نَعُوْذُ بِاللّٰهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ عَرْقِ النَّارِ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

பிஸ்மில்லாஹில் கபீர் நஉது பில்லாஹில் அலீம் மின் ஷர்ரி இர்கின் நாரி வமின்
ஷர்ரி ஹர்ரின்னார்

5. மன வெருட்சியின் போது

سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ رَبِّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ وَجَلَّتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ بِالْعِزَّةِ وَالْجَبْرُوتِ

சுபஹானல் மலிகுல் குத்தராஸு ரப்புல் மலாயிகத்தி வர்ருஹி வஜல்லதி சமாவாத்து
வல்அர்லு பில் இஜ்ஜதி வல் ஜபரூத்

6. பிறருக்கு ஏற்பட்ட சோதனை நமக்கு வராமல் இருக்க

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفَضُّلًا

அல்ஹம்துலில்லாஹில்லதி ஆஃப்பானி மிம்மா இபுதலாக பிஹி வ பழ்லனி அளா
கஃஸிரின் மிம்மன் களக்க தஃப் லீலா

7. பொருளில் பரக்கத் ஏற்பட

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَّتِكَ وَفُجَاءَةِ نِعْمَتِكَ وَحَبِيْبِ سَخَطِكَ

அல்லாஹ் இன்னி அஊதுபிக மின் ஜவாலி நிஃமதிக வதுஹவ்விவி ஆஃபியத்திக்க
வபுஜாஅதி நிஃமதிக வஜமீஇ ஸஹ்திக

8. குடும்ப அமைதிக்கு

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا ذُرِّيًّا قَرَّةً أَعْيُنٌ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வதுற்றியாதினா குற்றத அய்யுனீன்
வஜ்அல்னா லில் முத்தகீன இமாமா

9. கண் வலி நீங்க...

اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، وَأَنْصُرْنِي عَلَى مَنْ ظَلَمَنِي، وَخُذْ مِنْهُ بِخُرْئِي

அல்லாஹும்ம மத்திஃனி பிஸம்இ வபசரி வஜ்அல்ஹுமா அல்வாரிச மின்னி
வன்சுர்னீ அலா மன் லலமனி வஹுத் மின்ஹு பிசாரி

10. பிரணி வாதம் வராமல் இருக்க..

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِمَّا عِنْدَكَ، وَأَفُضُّ عَلَيْكَ مِنْ فَضْلِكَ، وَأَنْشُرُ عَلَيْكَ رَحْمَتَكَ، وَأَنْزِلْ عَلَيَّ مِنْ بَرَكَاتِكَ.

அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக மிம்மா இந்தக வ அபில் அலா மின் பல்லிக்க
வன்ஷுர் அலா ரஹ்மதிக வ அன்ஜில் அலா மின் பரகத்திக

11. கால் வலி நீங்க..

بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجْدُ وَأَحَاذِرُ

பிஸ்மில்லாஹி அஹது பிஇஜ்ஜதில்லாஹி வகுத்ரதிஹி மின் ஷுர்ரி மா அஜிது வ
அஹாதிர்

12. தூக்கம் வராவிட்டால்..

اللَّهُمَّ غَارِثَ النُّجُومِ، وَهَدَّاتِ الْعُيُونِ، وَأَنْتَ حَيُّ قَيُّوْمٌ، لَا تَأْخُذُكَ سِنَّةٌ وَلَا نَوْمٌ يَا حَيُّ يَا قَيُّوْمٌ، أَهْدِنِي لَيْلِي، وَأَنْمُ عَيْنِي

அல்லாஹும்ம காரதின் நுஜுமு வஹத அத்தில் உய்யுனு வ அன்த ஹய்யுன்
கய்யுமுன் லா தஃஹுதுக ஸினதுன் வலா நவ்முன் யாஹய்யு யாகய்யும்
அஹதியு லய்லி வ அனும் அய்னீ

13. விஷ ஜந்துக்களின் தீங்கை விட்டும் பாதுகாப்பு பெற

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ الَّتِي مَاتَ كُلُّهَا مِنْ شَرِّ مَا خَلَقَ

அஹது பிகலிமாதில்லாஹி அத்தாமாத்தி குல்லிஹா மின் ஷுர்ரி மா கலக்

14. பொறாமைபில் இருந்து விடுபட

بِسْمِ اللَّهِ يُبْرِيكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يُشْفِيكَ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ

பிஸ்மில்லாஹி யுப்ரீக வமின் குல்லி தாயின் யஷுபீக வமின் ஷுர்ரி ஹாஸிதின்
இதா ஹஸத் வஷுர்ரு குல்லி தீஅய்னிள்

15. நாட்டம் நிறைவேற.. மன நிம்மதி பெற..

اللَّهُمَّ رَحِمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرَفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம ரஹ்மதுக அர்ஜு பலா தகில்னீ இலா நஃப்ளி தரபத அய்னிள் வ
அஸ்லிஹ லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹ இல்லல்லாஹு இல்லா அன்த

16. கல் அடைப்பு நீங்க..

اَللّٰهُمَّ اغْفِرْ لَنَا حُبَّنَا وَخَطَايَاَنَا اَنْتَ رَبُّ الطَّيِّبِيْنَ. اَنْزِلْ رَحْمَةً مِنْ رَحْمَتِكَ
وَشِفَاءً مِنْ شِفَائِكَ عَلَى هَذَا الْوَجْعِ

அல்லாஹும் மங்ஃபிர்லனா ஹுபனா வகதாயானா அன்த ரப்புத்தய்யிபீன்
அன்ஜில் ரஹ்மதுன் மின் ரஹ்மதிக வஷிபாஉன் மின் ஷிஃபாஇக அலா ஹாதல்
வஜ்ஃஹி

17. காயங்கள் குணமாக..

بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ اَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفِي سَقَمِنَا، بِاُذُنِ رَيْنَا

பிஸ்மில்லாஹி துர்பது அர்ளினா பிரீகது பஃலினா யுஷ்ஃபீ ஸகீமுனா பிஇத்தனி
ரப்பினா

18. குழந்தை பாக்கியம் வேண்டி...

رَبَّنَا لَا تَجْعَلْنَا فَرْدًا وَاَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

ரப்பனா லா தஜ்அல்னா பர்தன் வ அன்த கய்ருல் வாரீரீன்

19. தொழுகையில் வஸ்வஸா வராமல் இருக்க..

اَللّٰهُمَّ اجْعَلْنَا مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنَا مِنَ الْمُتَطَهِّرِيْنَ وَاجْعَلْنَا مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ

அல்லாஹும் மஜ்அல்னா மினத்தவ்வாபீன் வஜ்அல்னா மினல் முததஹ்ஹீரீன்
வஜ்அல்னா மின் இபாதிகஸாலீஹீன்

20. வறுமை இழிவு அநீதத்திலிருந்து பாதுகாப்பு பெற

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ وَالذَّلَّةِ. وَاَعُوْذُ بِكَ مِنْ اَنْ اُظْلَمَ وَاُظْلَمَ

அல்லாஹும்ம இன்னி அஹதுபிக மினல் ஃபக்ரி வல்கில்லத்தி வதில்லத்தி வ
அஹதுபிக மின் அன் அல்லும் வ உல்லிம்

21. மறை, இடியால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு பெற

اَللّٰهُمَّ لَا تَقْتُلْنَا بِغَلْبِكَ وَلا تُهْلِكْنَا بِعِزِّكَ وَاعَاِفْنَا قَبْلَ ذٰلِكَ

அல்லாஹும்ம லா தக்துல்னா பிகலபிக வலா துஹ்லிக்னா பிஅதாபிக வ

ஆஃபினா கப்ல தாலிக்

22. குணம் அழகாக..

اَللّٰهُمَّ اَحْسَنْتَ خُلُقِيْ فَاحْسِنْ خُلُقِيْ

அல்லாஹும்ம அஹ்ஸன்த கல்கீ ப அஹ்ஸின் குலுகி

23. நேர்வழி பெற..

اَللّٰهُمَّ اهْدِنِيْ وَسِدِّدْنِيْ

அல்லாஹும்ம அஹ்தினீ வ சத்தித்னீ

24. மறை பொழிய..

اَللّٰهُمَّ اسْقِنَا غَيْثًا مُّغِيثًا مَّرِيًّا، نَافِعًا غَيْرَ ضَارٍّ، عَاجِلًا غَيْرَ آجِلٍ

அல்லாஹும்ம அஸ்கினா கய்ஸன் முகீஸன் மரீஅன் நாஃபிஅன் கய்ர லாற்றின்
ஆஜிலன் கய்ர ஆஜில்

25. தீய செயலில் இருந்து பாதுகாப்பு பெறு..

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ اَعْمَلْ

அல்லாஹும்ம இன்னி அஹதுபிக மின் ஷர்ரி மாஅமில்து வமின் ஷர்ரி மாஅஃமல்

26. சிறந்த மரணம் ஏற்பட ...

اَللّٰهُمَّ اَحْيِنِيْ مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِّيْ، وَتَوَفِّئِيْ اِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِّيْ

அல்லாஹும்ம அஹ்யீனி மா கானத்தில் ஹயாது கய்ரன் லீ வதவஃப்பனீ இதா
கானதில் வஃபாது கய்ரன் லீ

27. வறுமையில் உள்ளவரை கண்டால்..

اَللّٰهُمَّ اِنَّهُمْ حَقٌّ فَاحْبِبْهُمْ وَاِنَّهُمْ عُرَاةٌ فَاسْكُهُمْ وَاِنَّهُمْ جِيَاعٌ فَاشْبَعْهُمْ

அல்லாஹும்ம இன்னஹும் ஹஃபாதுன் வ இன்னஹும் உராதுன் ஃபக்ஃஹும்
வ இன்னஹும் ஜியாஉன் ஃபஅஷ்பஅஹும்

28. உடல் உறுப்புகளின் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெறு...

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِيْ وَمِنْ شَرِّ بَصَرِيْ، وَمِنْ شَرِّ لِسَانِيْ وَمِنْ شَرِّ قَلْبِيْ، وَمِنْ شَرِّ مَنِيَّيْ

அல்லாஹும்ம இன்னி அஹதுபிக மின் ஷர்ரி சம்இ, வமின் ஷர்ரி பஸரி, வமின்
ஷர்ரி லிசானி, வமின் ஷர்ரி கல்பி, வமின் ஷர்ரி மனிய்யி

தொகுப்பு: மௌலானா, மௌலவி, அல்ஹாஜ்

M.முஹம்மது அபுதாஹிர் பாகவி ஹழ்ரத்,

பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, சேலம்



You Tube
Official
Channel

@MohammedAbuthahirBaqavi



tn
muslims
com

MP3 DOWNLOAD

ஆடியோ வழவிலான அனைத்து ரமலான்
தொடர் பயான்கள் 2009 முதல் 2025 வரை